

உடனடி வெளியீட்டுக்காக

ஒவ்வொரு கதவிற்கும் பின்னால் இருக்கும் கதையைக் கண்டுபிடியுங்கள்- டிஜிட்டல் முறையில்!

ப்ராம்ப்டன், ON (செப்டம்பர் 21, 2020) – செப்டம்பர் 26 ஆம் தேதி, சனிக்கிழமை முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சனிக்கிழமை வரை, குடியிருப்பு வாசிகளும் வருகை தருபவர்களும் அவரவர் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் டோர்ஸ் ஓபன் (Digital Doors Open) எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ப்ராம்ப்டனின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தனித்துவமான கலாச்சார அமைவிடங்களை ஆன்லைனில் பார்த்து அனுபவிக்க முடியும்.

இந்த ஆண்டு நீட்டிக்கப்பட்ட டோர்ஸ் ஓபன் (Doors Open) எனும் நிகழ்ச்சிக்கான ஒரு ஆன்லைன் சங்கமத்தை ப்ராம்ப்டன் நகரம் உருவாக்கியுள்ளது; இதில் மாகாண அளவிலான, மாதம் முழுக்க நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக, நமது சமுதாயத்தில் இருக்கின்ற 20 க்கும் மேற்பட்ட வரலாற்று மற்றும் பாரம்பரிய சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பான சுற்றுப்பயண விவரங்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டில் புதிய ஒரு இணைப்பாக, ஆன்லைனில் இருக்கின்ற ப்ராம்ப்டன் நகர கலைஞர்களிடம் இருந்து பொதுவான கலை பற்றி அறிந்து கொள்ளுங்கள், மற்றும் திகில் ஊட்டுகின்ற மற்றும் பாரம்பரியம் கூறும் சுற்றுப்பயணங்களை ஆன்லைனில் மேற்கொள்ளுங்கள்.

ப்ராம்ப்டனில் உள்ள ஒவ்வொரு சுற்றுப்புறம் பற்றியும் கூற ஒரு கதை இருக்கிறது. நமது நகரத்தின் பொதுவான கலை நினைவுச்சின்னங்களை தேடிக் கண்டறியுங்கள்; தீத்தடுப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்; மேலும் நமது சமூகத்தின் பழமையான கட்டிடங்களான ஆல்டெர்லியா எஸ்டேட், க்ரேஸ் யுனைடெட் சர்ச் மற்றும் வரலாற்று புகழ்வாய்ந்த போவையர்ட் ஹவுஸ் உள்ளிட்டவற்றையும் பார்வையிடுங்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில், எல்லா நாட்களிலும் நாளும் பொதுமக்களுக்கெனத் திறக்கப்படாத திரைக்குப் பின்னால் உள்ள நமது சமூகத்தின் பகுதிகளையும், பிரத்தியேகமாக ஆன்லைன் மூலமாக அணுகி கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பெறுங்கள்.

முழுமையானதொரு அனுபவத்திற்கு, : brampton.ca/doorsopen.

ஒன்ட்டேரியோ ஹெரிடேஜ் டிரஸ்ட் அமைப்பானது, ஒன்ட்டேரியோ முழுவதிலும் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து, டோர்ஸ் ஓபன் (Doors Open) நிகழ்ச்சி வழியாக, தங்கள் டிஜிட்டல் கதவுகள், வாயில்கள் மற்றும் முற்றங்களை திறக்க பணியாற்றி வருகின்றனர்; இதில் கண்கவர் கலாச்சார மையங்களும் அடக்கம் என்பதால், நீங்கள் வரலாற்றையும் கதைகளையும் தேடி ஆராயலாம்.

மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: doorsopenontario.on.ca.

அறிஞர் கூற்றுக்கள்

“இந்த ஆண்டு, **டோர்ஸ் ஓபன் (Doors Open)** நிகழ்ச்சி மாதம் முழுக்கவுமாக ஆன்லைனில் நடைபெறும், இது ப்ராம்ப்ட்டனில் பல தனித்துவமான கதவுகளுக்குப் பின்னால் உள்ள கதையைக் கண்டறிய அனைவருக்கும் பரந்ததொரு வாய்ப்பை அளிக்கிறது. ப்ராம்ப்ட்டன் நகருக்கென ஒரு செறிவான வரலாறு மற்றும் கலாச்சாரம் உள்ளது, மேலும் உங்கள் சொந்த வீட்டிலிருக்கும் வசதியுடன் முன் எப்போதுமில்லாத வகையில் நமது தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான தளங்களை தேடி அறிய நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“**டோர்ஸ் ஓபன் (Doors Open)** நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு சற்று வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் இது போன்ற வேறு எந்த அனுபவமும் கிடைக்காது. எங்கள் ஆன்லைன் சுற்றுப்பயணங்கள், வீடியோக்கள் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரின் மிகவும் சுவாரஸ்யமான அமைவிடங்கள் சார்ந்த சுற்றுலா விவரங்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட ஆன்லைன் சங்கமத்தைப் பார்வையிட மறக்காதீர்கள்; மேலும் கலைஞர்களின் பேச்சுக்களைக் கேளுங்கள் மற்றும் திகில் ஊட்டுகின்ற மற்றும் பாரம்பரியம் கூறும் சுற்றுப்பயணங்களை மாதம் முழுதும் ஆன்லைனில் மேற்கொள்ளுங்கள்.”

- *பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“நமது நகரத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தனித்துவமான கலாச்சார அமைவிடங்களைக் கொண்டாடுவதற்கான காட்சிகள் நிறைந்த, இந்த ஆண்டிற்கான, **டிஜிட்டல் டோர்ஸ் ஓபன் ப்ராம்ப்ட்டன் (Digital Doors Open Brampton)** நிகழ்விற்கு நகர ஊழியர்கள் ஒரு சிறந்த ஆன்லைன் சங்கமத்தை உருவாக்கியுள்ளனர். இது நீங்கள் இழக்க விரும்பாத ஒரு நிகழ்வுதானே!”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca